



P.L.RAJ IAS & IPS ACADEMY

Building Bureaucrats Since 2006

August 28, 2026 – தினமணி செய்தித்தாள் - சிறு துணுக்கள்

1. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன; இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 392-ஆக அதிகரித்தது.
 - i. இந்தியர்கள் 290 பேர் உள்பட வெள்ளத்தில் மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
 - ii. திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது.
 - iii. மலைப் பகுதியில் இருந்து சகதி, பாறைகளுடன் இரு கரைகளையும் சூழ்ந்தபடி பல அடி உயரத்துக்கு சீறிப்பாய்ந்த வெள்ளத்தில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், 10-க்கும் மேற்பட்ட நீர் மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் கூண்டோடு அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் கோர தாண்டவத்தில் பல கிராமங்கள் உருக்குலைந்தன.
 - iv. திபெத்தையொட்டிய மாவட்டத்தில் போடே கோஷி நதியில் முதலில் பெருக்கெடுத்த வெள்ளம், பின்னர் திரிகுலி, நாராயணி நதிகளிலும் பாய்ந்ததால், நுவாகோட், தாடிங் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. பலத்த உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதத்துடன், நேபாளம் சந்தித்த மிக மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
 - v. நேபாள அதிகாரிகளின் முதல்கட்ட மதிப்பீடு மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் திருத்தப்பட்ட பகுப்பாய்வின்படி, திபெத்தில் பெரும் பனிப்பாறை சரிவால் லெண்டே நதியின் நீரோட்டம் தற்காலிகமாக தடைபட்டு, பின்னர் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் நேரிட்ட இந்த நிகழ்வால், லெண்டே ஆற்றில் பனிக்கட்டிகள், பாறைகள், சகதியுடன் பிரவாகமெடுத்த பெருவெள்ளம், நேபாள எல்லையில் போடே கோஷி நதியில் கலந்து, பின்னர் திரிகுலி, நாராயணி ஆகிய நதிகளிலும் பாய்ந்தது.

2. அமெரிக்காவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் சிறார்களுக்கு ஏற்படும் அடிமைத்தனம் தொடர்பான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர, 1,700 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.61 லட்சம் கோடி) இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

- i. இதன்மூலம், அமெரிக்காவின் 47 மாகாணங்கள் கூட்டாகத் தொடர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
- ii. லாப நோக்குடன் சிறார்களை ஈர்க்கும் வகையிலான அடிமையாக்கும் அம்சங்களை மெட்டா நிறுவனம் தனது செயலிகளில் புகுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சிறார்களின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், 13வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தரவுகளைப் பெற்றோரின் அனுமதியின்றி நிறுவனம் சட்டவிரோதமாகச் சேகரிப்பதாகவும் கூறி கலிஃபோர்னியா நியூ ஜெர்சி உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்குத்தொடர்ந்தன.
- iii. சுமார் 3 ஆண்டுகளாக நீடித்த சட்டபூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு, கலிஃபோர்னியாவின் ஆக்லாந்து ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் தொடங்கியது. பயனர்களின் பாதுகாப்பைவிட லாபத்துக்கே மெட்டா நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளித்துவந்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர் அர்டுரோ பெஜார் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். இச்சூழலில்தான், இந்தச் சட்டப் போராட்டத்தில் மெட்டா நிறுவனம் சமரச் ஒப்பந்தத்துக்கு முன்வந்துள்ளது.
- iv. இந்தச் சமரச் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வரவுள்ளது. அதன்படி, சிறார்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கு தினசரி நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
- v. பள்ளி நேரங்களில் 'நோட்டிஃபிகேஷன்' நிறுத்தப்படும். மேலும், வயதை உறுதி செய்யும் வலுவான நடைமுறைகள், 'லைக்' எண்ணிக்கைகளை மறைத்தல் மற்றும் இணைய மிரட்டல்களைத் தடுப்பதற்கான உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.
- vi. மேலும், மெட்டா நிறுவனம் 1,700 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தவணை முறையில் வழங்கப்படும் இந்த நிதி, சிறார்களின் மனநல மேம்பாட்டுத் திட்டங்கள், விழிப்புணர்வு ஆலோசனைகள் மற்றும் பள்ளி நேரத்துக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்குப்

பயன்படுத்தப்படும்.

- vii. அதேநேரம், போட்டி நிறுவனங்களான டிக்டாக், யூடியூப் ஆகியவையும் இதேபோன்ற தினசரி நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இழப்பீட்டில் 30 சதவீத தொகை (530 கோடி டாலர்) மாகாணங்களுக்கு விடுவிக்கப்படும் என மெட்டா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

3. ஒலிம்பிக்கில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பங்கேற்றால் மேலும் அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

- ஒலிம்பிக்கில் நடத்தப்படும் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்தியா பங்கேற்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
- தேசிய விளையாட்டு தினம் சனிக்கிழமை (ஆக.29) கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேலோ இந்தியா-பிரதமருடன் கலந்துரையாடல்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் மத்தியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
- அலைச்சறுக்கில் பங்கேற்ப தில்லை:
 - 2024-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 32 போட்டிகளில் 16-இல் மட்டுமே இந்தியா பங்கேற்றது. அலைச் சறுக்கு மற்றும் மலையேறுதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்கள் ஒருவர்கூட பங்கேற்கவில்லை. 2028-இல் லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிலும் இந்த இரு விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெறவுள்ளன.
- ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் பிறந்த தினம் (ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

4. கட்டாய மத மாற்ற தடைச் சட்டத்துக்கு கோவா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. ஏற்கெனவே, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மதமாற்ற

தடைச்சட்டம் அமலில் உள்ளது.

- i. இச்சட்டம் மூலம் பணம் உள்ளிட்ட உதவிகளை அளித்தோ, மிரட்டல், கட்டாயப்படுத்துதல், மோசடி திருமணம் உள்ளிட்டவை மூலமோ மதமாற்றம் செய்தால் அதிகபட்சமாக ஆயுள் சிறைத் தண்டனை வரையும், ரூ.50,000 அபராதமும் விதிக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் இந்தச்சட்டத்தில் இடம் உள்ளது. மதமாற்றத்துக்காக திருமணம் நடைபெற்றது என்று நிரூபிக்கப்பட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்கவும் முடியும். இதுபோன்ற சட்டவிரோதமத மாற்றத்துக்கு உடந்தையாக இருக்கும் ஹிந்து வேதியர், முஸ்லிம் மதகுரு என யாராக இருந்தாலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.
- ii. சிறார், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், பட்டியல் பிரிவினர், பட்டியல் பழங்குடியினரை சட்ட விரோதமாக மதமாற்ற முயன்றால் 5 முதல் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் புரட்சிகரமான பங்காற்றிய 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்' (UPI)-இன் 10-வது ஆண்டு நிறைவு விழா ஆகஸ்ட் 25 அன்று கொண்டாடப்படுகிறது.

(i) அபார வளர்ச்சி மற்றும் மைல்கற்கள் நிறைந்த ஒரு தசாப்தம்

- ஆகஸ்ட் 25 அன்று, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகளை UPI வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது; இது ஒரு புதிய கருத்தாக்கத்திலிருந்து மாறி, பெரிய நிறுவனங்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் என அனைவரின் அன்றாட வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது.
- 2016-17 நிதியாண்டில் UPI மூலம் மொத்தம் ₹7,000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன; இது 2025-26-ல் ₹314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது—இது மதிப்பின் அடிப்படையில் 4,000 மடங்கு என்ற மிகப்பெரிய வளர்ச்சியைக் குறிக்கிறது.
- ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 2016-17 நிதியாண்டில் 1.78 கோடியாக இருந்தது, 2025-26 நிதியாண்டில் 24,162 கோடியாக உயர்ந்துள்ளது; இது எண்ணிக்கையில் 13,000 மடங்கு என்ற வியக்கத்தக்க வளர்ச்சியாகும்.
- UPI மே 2026-ல் 2,320 கோடி பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தது; ஜூலை

மாதத்தில் 2,366 கோடி பரிவர்த்தனைகள் என்ற 10 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக உயர்ந்த சாதனையை எட்டியது.

- இந்தியாவில் சராசரியாக தினமும் 66 கோடி UPI பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
- இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழும் இச்சேவையில் தற்போது 703 வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

(ii) UPI-இன் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி

- ரிசர்வ் வங்கியின் (RBI) மேற்பார்வையின் கீழ் 'இந்திய தேசிய கட்டணக் கழகம்' (NPCI) மூலம் ஆகஸ்ட் 25, 2016 அன்று தொடங்கப்பட்ட இச்சேவை, ஆரம்பத்தில் 21 உறுப்பினர் வங்கிகள் தங்கள் மொபைல் செயலிகளை வெளியிட்டதன் மூலம் செயல்பாட்டிற்கு வந்தது.
- டிசம்பர் 2016-ல் 'BHIM' செயலி அறிமுகப்படுத்தப்பட்டது; இது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் நேரடியாக வங்கிக்கு வங்கி பணத்தை மாற்றிக்கொள்ள வழிவகுத்தது.
- 2017-ல், பணம் பெறுபவரின் விவரங்கள் மற்றும் துல்லியமான தொகையைத் தானாகவே உள்ளிணைக்கும் 'QR குறியீடு ஸ்கேனிங்' வசதி கட்டணச் செலுத்துதலை எளிதாக்கியது.
- 2018-ல், இத்தளத்தின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக 'UPI 2.0' அறிமுகப்படுத்தப்பட்டது.
- 'Auto Pay' (தானியங்கி கட்டணம்) வசதியானது சந்தாக்கள், கட்டணங்கள் (bills), காப்பீட்டுத் தவணைகள், SIP-கள் மற்றும் EMI-கள் போன்ற தொடர்ச்சியான கட்டணங்களைச் செலுத்துவதை எளிதாக்கியது.
- 'UPI Lite' (PIN இல்லாமல் பணம் செலுத்தும் வசதி) மற்றும் கிரெடிட் கார்டு இணைப்பு போன்ற அம்சங்கள் பணப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து மேம்படுத்தி எளிதாக்குகின்றன.

(iii) உலகளாவிய பரவல் மற்றும் IMF-இன் அங்கீகாரம்

- சர்வதேச நாணய நிதியம் (IMF), UPI-ஐ உலகின் மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
- UPI தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பிரான்ஸ், பூட்டான், இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், மொரிஷியஸ், கத்தார், கம்போடியா, கிரீஸ் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 11 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.

(iv) MDR கட்டண சர்ச்சை மற்றும் அரசின் விளக்கம்

- இந்த மாதத் தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026' (Taxation and Other Laws Amendment Bill 2026), UPI பரிவர்த்தனைகளுக்கு 'வணிகர் தள்ளுபடி விகிதம்' (MDR) போன்ற கட்டணங்கள் விதிக்கப்படலாம் என்ற கவலையை மக்களிடையே ஏற்படுத்தியது.
- UPI அல்லது பிற டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் அல்லது வரி வசூலிப்பதை இந்த மசோதா முன்மொழியவில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தியது.
- 'பரிவர்த்தனை மற்றும் தீர்வுச் சட்டத்தில்' (Transactions and Settlement Act) கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தங்கள், நுகர்வோர் மீது வரி விதிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; மாறாக, பாதுகாப்பை வலுப்படுத்துதல், இணையவழி மோசடிகளைத் தடுத்தல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவையே இதன் நோக்கங்களாகும்.
- சாதாரணமான, குறைந்த மதிப்புள்ள அல்லது சிறு வணிகர்களின் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் விதிக்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியது. மாறாக, ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்பைத் தாண்டும் மிகச் சில பெரிய வணிகர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

(v) UPI-ஐ இலவசமாகவே தொடர வேண்டும்

- பணமில்லாப் பொருளாதாரச் சூழலைத் தக்கவைப்பதில் சிறு வணிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், அவர்கள் மீது பரிவர்த்தனைக் கட்டணச் சுமையைச் சுமத்தக்கூடாது.
- நிதித் தொழில்நுட்ப (fintech) துறையில் உலகளவில் இந்தியாவின் பெயரை UPI உயர்த்திப் பிடித்துள்ளதால், அது தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் முழுமையாக இலவச சேவையாகவே நீடிக்க வேண்டும்.